3. அரசு உறுதிமொழிக் குழு

4. அவைக் குழு

5. மனுக்கள் குழு

6. நூலகக் குழு

7. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள் குழு

ஆகிய குழுக்கள் எடுத்துக்கொண்ட பணிகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை. ஆதலால், மேற்படி குழுக்களின் பதவிக் காலத்தை வரையறுக்கும் பேரவை விதிகள் முறையே 227(2), 239(2), 248(2), 253(2), 261(3), 264(2), 268(4) ஆகியவற்றைத் தளர்த்தி, அக்குழுக்களில் தற்போது பணியாற்றுகின்ற உறுப்பினர்களே, தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் நாள் முடிய அக்குழுக்களில் பணியாற்றவேண்டும்"

என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க.

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது.

8. அரசினர் தனித் தீர்மானம்

'தி ஹிந்து' மற்றும் பிற நாளிதழ்கள் குறித்து உரிமைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 7-11-2003 அன்று பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை இரத்து செய்தல் மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அரசினர் தனித் தீர்மானம். மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்கள்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"அவை நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிடும்போது, நாட்டின் நலன் கருதியும், மக்களின் நலன் கருதியும், நடுநிலையுடன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டும், உண்மையை உள்ளபடி சரியாக வெளியிடவேண்டும். பேரவை நடவடிக்கை நிகழ்ச்சிகளை எந்த ஒரு பத்திரிகையும் உண்மைக்கு மாறாகத் திரித்து செய்தியாக வெளியிடுகின்ற போக்கு தடுக்கப்படவேண்டும் என்பதே அவையின் விதிமுறையும், நெறிமுறையும் ஆகும். அவ்வாறு இல்லாவிடில், இது மக்களை விரும்பத்தகாத முடிவுகளுக்கு அழைத்துச் செல்லுகின்ற ஒரு தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும். எனவே, எக்காலத்திற்கும் ஏற்ற இந்த மிக முக்கியமான நெறிமுறைகளை, அனைத்துப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சற்றும் வழுவாது பின்பற்றும் என்ற நம்பிக்கையுடனும், அவையின் கௌரவம், கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில், "தி ஹிந்து" மற்றும் பிற நாளிதழ்கள், பேரவை நடவடிக்கைகள் குறித்த உண்மைத்தன்மை வாய்ந்த செய்திகளை வெளியிடும் என்ற நம்பிக்கையோடும், "தி ஹிந்து" மற்றும் பிற பத்திரிகைகள் குறித்து, உரிமைக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 7-11-2003 அன்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இரத்து செய்வதுடன், அத்தீர்மானங்களின் அடிப்படையில் "தி ஹிந்து" மற்றும் பிற நாளிதழ்கள்மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கைவிடப்படவேண்டும்"

என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க.

மறுப்போரே இல்லை என்று கருதுகிறேன்.

மறுப்போரே இல்லை, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவுற்றன. பேரவை மீண்டும் நாளை (31-07-2004) காலை 10-00 மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை பிற்பகல் 1-49 மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.